



**ELECTION COMMISSION OF INDIA / இந்திய தேர்தல் ஆணையம்**  
**FORM-6A/படிவம்-6அ**

(See Rule-8B of Registration of Electors Rules, 1960)/  
 வாக்காளர் பதிவு விதிகள், 1960-ன்  
 விதி 8(B)ஐ காண்க)

FORM No./படிவம் எண். ....

(To be filled by office/  
 அலுவலகத்தால் பூர்த்தி  
 செய்யப்பட வேண்டும்)

**Application for inclusion of Name in Electoral Roll by an Overseas Elector/  
 வெளிநாடு வாழ் வாக்காளர் ஒருவர் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பம்**

To, The Electoral Registration Officer/வாக்காளர் பதிவு அதிகாரி, .....		PASTE ONE RECENT PASSPORT SIZE PHOTOGRAPH (3.5 CM X 3.5 CM) SHOWING FRONTAL VIEW OF FULL FACE WITHIN THIS BOX	
Assembly Constituency/சட்டமன்றத் தொகுதி			
I request that my name may be included in the electoral roll for the Constituency in which my place of residence is located as mentioned in (j) below/கீழே (j) இல் குறிப்பிட்டுள்ளவாறு என்னுடைய வசிப்பிடம் அமைந்துள்ள தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் எனது பெயரைச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:			
(a) Name/ பெயர் *	(in Tamil) (தமிழில்)		முகத்தின் முழுமையான முன்புறத் தோற்றத்தைக் காட்டுகின்ற,கடவுச் சீட்டு அளவுள்ள (3.5செ.மீ X 3.5 செ.மீ) சமீபத்திய புகைப்படம் ஒன்றினை கட்டத்திற்குள் ஒட்டுவதற்கான இடம்
	(in English) (ஆங்கிலத்தில்)		
(b) Last Name/கடைசி பெயர்*	(in Tamil) (தமிழில்)		
	(in English) (ஆங்கிலத்தில்)		
(c) Name of relative/ உறவினரின் பெயர் *	Father/தந்தை <input type="checkbox"/> Mother/தாய் <input type="checkbox"/> Husband/கணவர் <input type="checkbox"/> Wife/மனைவி <input type="checkbox"/>		
	Other/ஏனையோர் <input type="checkbox"/>		
	(in Tamil) (தமிழில்)		
	(in English) (ஆங்கிலத்தில்)		
(d) Last Name of relative/ உறவினரின் கடைசி பெயர் *	(in Tamil) (தமிழில்)		
	(in English) (ஆங்கிலத்தில்)		
(e) Date of Birth (dd/mm/yyyy) பிறந்த தேதி (நாள்/மாதம்/ஆண்டு)		<input type="text"/>	
(f) Place of Birth/ பிறந்த இடம்	Village/Town கிராமம்/நகரம்		
	District/மாவட்டம்		
	State/மாநிலம்		
(g) Gender (Put a cross mark in proper box) பாலினம் (பொருத்தமான கட்டத்தில் ✓ குறியிடுக)	Male/ஆண் <input type="checkbox"/> Female/பெண் <input type="checkbox"/> Third Gender/ மூன்றாம் பாலினம் <input type="checkbox"/>		
(h) Email id# / மின்னஞ்சல் முகவரி #			
(i) Mobile No.# / கைபேசி எண். #		<input type="text"/>	
(j) Address in India as mentioned in original passport / அசல் கடவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு இந்திய முகவரி	House No/ வீட்டின் எண்.		
Street/Area/Locality தெரு/பகுதி/வட்டாரம்:			
Town/Village நகரம்/கிராமம்:			
District மாவட்டம்:		Pin Code அஞ்சல் குறியீட்டு எண்:	<input type="text"/>

(k)Details of current Passport/ தற்போதைய கடவுச்சீட்டின் விவரங்கள்:		Place of Issue/ வழங்கப்பட்ட இடம்:	
Passport No. கடவுச்சீட்டு எண்.	<input type="text"/>	Date of expiry (dd/mm/yyyy) காலாவதியாகும் நாள் (நா/மா/ஆ)	<input type="text"/>
Date of issue (dd/mm/yyyy) வழங்கப்பட்ட நாள் (நா/மா/ஆ)		<input type="text"/>	
(l) Details of Visa of the Country of current residence/தற்போது வசிக்கின்ற நாட்டின் நுழைவிசைவின் விவரங்கள்		Visa Number/ நுழைவிசைவின் எண்.	
Passport No. கடவுச்சீட்டு எண்.	<input type="text"/>	Date of expiry/ காலாவதியாகும் நாள்	<input type="text"/>
Type of Visa/ நுழைவிசைவின் வகை	<input type="text"/>	Name of issuing Authority/ வழங்கும் அதிகாரியின் பெயர்	<input type="text"/>
* To be filled in capital letters only/ பெரிய எழுத்துக்களினால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்: # Optional / விருப்பரிமை			
Note:- Copies of the relevant pages of the passport containing the particulars mentioned at items (a) to (l) and current valid visa endorsement mentioned above to be enclosed – duly self attested if sent by post and produced with the original passport if presented in person before the registration officer/அஞ்சல் மூலம் அனுப்பப்படும் நேர்வில், மேலே (a) முதல் (l) வரையிலான இனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய கடவுச்சீட்டின் தொடர்புடைய பக்கங்களின் நகல்கள், தக்கவாறு சுய சான்றொப்பமிடப்பட்டு, இணைக்கப்படவேண்டும். பதிவு அதிகாரி முன்னிலையில் நேரடியாக அளிக்கப்பட்டால், மூலக்கடவுச்சீட்டு காண்பிக்கப்படவேண்டும்.			
2. (a) Reason of being absent from the place of ordinary residence in India/ இந்தியாவில் நிலையான வசிப்பிடத்தில் வசிக்காமலான காரணம்.		Employment/ வேலை வாப்பு <input type="checkbox"/>	Education/ கல்வி <input type="checkbox"/>
		Other(give Description) ஏனையவை(விவரம் தருக) <input type="checkbox"/>	
(b) Date from which absenting from ordinary residence in India(dd/mm/yyyy) இந்தியாவில் நிலையான வசிப்பிடத்தில் எந்த நாளிலிருந்து வசிக்கவில்லை (நா/மா/ஆ)		<input type="text"/>	
3. Full current Address in the country outside India where residing: இந்தியாவுக்கு வெளியே தற்போது வசித்து வருகின்ற நாட்டிலுள்ள முழு வசிப்பிட முகவரி		House No. வீட்டின் எண்.	<input type="text"/>
Street/Area/Locality தெரு/பகுதி/வட்டாரம்		<input type="text"/>	
Town/Village /நகரம்/கிராமம்:		<input type="text"/>	
State / மாநிலம்:	<input type="text"/>	Country/ நாடு	<input type="text"/>
Pin code/அஞ்சல் குறியீட்டு எண்:	<input type="text"/>		
DECLARATION:- I hereby declare that to the best of my knowledge and belief உறுதிமொழி – எனக்கு நன்றாக தெரிந்த வரையிலும், நான் நம்புகிற வகையிலும் a. All information given in this application is true / இந்த விண்ணப்பத்தில் அளித்துள்ள அனைத்துத் தகவல்களும் உண்மையானவை. b. I am a citizen of India by birth/domicile/naturalisation / நான், பிறப்பால் / உறைவிடத்தால் / குடியுரிமையளிக்கப்பட்டதனால், ஓர் இந்தியக் குடிமகன். c. I have not acquired citizenship of any other country / நான், வேறொரு நாட்டின் குடியுரிமையையும் பெறவில்லை. d. But for being absent from the place of my ordinary residence in India owing to the reason given in 2 (a) above, I would have been ordinarily resident at the address given in my Indian Passport which has been reproduced at 1 (j) above/ இந்தியாவில் என்னுடைய சாதாரண வசிப்பிடத்தில் நான் வசிக்காமலான மேலே 2(a)-வில் அளிக்கப்பட்ட காரணம் இல்லாமற்போயிருந்தால், மேலே 1(j)-இலும், என்னுடைய இந்திய கடவுச் சீட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளதான முகவரியில், நான் சாதாரண குடியிருப்பாளராக வசித்து வந்திருப்பேன். e. I undertake to immediately inform the Electoral Registration Officer through the Indian Mission in the Country of my current residence, if I renounce my Indian Citizenship or if I acquire the citizenship of any other country. / நான் என்னுடைய இந்திய குடியுரிமையினைத் துறந்தாலோ, நான் வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்றாலோ, நான் வசிக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வாயிலாக, வாக்காளர் பதிவு அதிகாரியிடம் உடனடியாக தெரிவிப்பதாக உறுதியளிக்கின்றேன்.			

- f. I undertake to immediately inform the Electoral Registration Officer through the Indian Mission in the country of my current residence of any change in my residential address in the country of my residence for the records of the Electoral Registration Officer. I understand that any notice sent to me at the address, which is my residential address in the country of my current residence according to the records of the Electoral Registration Officer, shall be considered as due service of notice to me under the Representation of the People Act, 1950 and the rules made thereunder, and that it is my responsibility to keep the Electoral Registration Officer informed of my latest residential address in the country of my current residence. / தற்போது நான் வசிக்கின்ற நாட்டில் என்னுடைய வசிப்பிட முகவரியில் ஏதேனும் மாற்றம் இருப்பின், என்னுடைய தற்போதைய வசிப்பிடம் பற்றி, நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வாயிலாக, வாக்காளர் பதிவு அதிகாரியின் பதிவுருக்களில் பதிவு செய்துகொள்வதற்காக வாக்காளர் பதிவு அதிகாரிக்கு உடனடியாக தெரிவிப்பதாக நான் உறுதியளிக்கிறேன். வாக்காளர் பதிவு அதிகாரியின் பதிவுருக்களில் உள்ளவாறு, தற்போது நான் வசிக்கின்ற நாட்டிலுள்ள என்னுடைய வசிப்பிட முகவரிக்கு அனுப்பப்பட்ட யாதொரு அறிவிப்பும், 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளின்கீழ் எனக்கு உரியவாறு வழங்கப்பட்ட அறிவிப்பாக கருதப்படும் என்று நான் அறிவேன். தற்போது நான் வசிக்கின்ற நாட்டிலுள்ள என்னுடைய அண்மைக்கால வசிப்பிட முகவரி குறித்து, வாக்காளர் பதிவு அதிகாரிக்குத் தெரிவிப்பது என்னுடைய பொறுப்பாகும்.
- g. If I return to India and become ordinarily resident in India, I shall immediately inform the Electoral Registration Officer of the concerned Assembly/ Parliamentary Constituency. / நான் இந்தியாவிற்குத் திரும்பி வந்து, இந்தியாவில் சாதாரண குடியிருப்பாளராக வசிக்கும்போது, சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் / நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிக்கு உடனடியாகத் தகவல் தெரிவிப்பேன்.
- h. I have not applied for inclusion of my name in the electoral roll of any other Constituency / ஏனைய யாதொரு தொகுதியின் வாக்காளர் பட்டியலிலும் என்னுடைய பெயரைச் சேர்ப்பதற்கு நான் விண்ணப்பிக்கவில்லை.
- i. My name has not already been included in this or any other Constituency / இந்தத் தொகுதியிலோ, ஏனைய யாதொரு தொகுதியிலோ என்னுடைய பெயர் ஏற்கெனவே சேர்க்கப்படவில்லை.

Or / அல்லது

My name may have been included in the Electoral Roll of ..... Constituency in ..... State in which I was ordinarily resident earlier at the address mentioned below and, if so, I request that the same may be deleted from that electoral roll or transposed, as may be appropriate.

.....மாநிலத்தில், கீழே குறிப்பிடப்பட்ட முகவரியில், நான், முன்னர் சாதாரண குடியிருப்பாளராக இருந்தபோது, .....தொகுதியின் வாக்காளர் பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு சேர்க்கப்பட்டிருப்பின், அந்த வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கல் அல்லது இடம் மாற்றல் (இரண்டில் எது பொருத்தமோ அதைச்) செய்யலாம் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

Full address (Earlier place of ordinary residence) .....

முழு முகவரி (முந்தைய சாதாரண வசிப்பிடப் பகுதி) .....

Electors Photo Identity Card (if issued) number

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (வழங்கப்பட்டிருப்பின்) எண் .....

Date of issue / வழங்கப்பட்ட நாள் .....

- j. I have not been issued an EPIC in India/have been issued an EPIC which is enclosed with this application for cancellation./ எனக்கு, இந்தியாவில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படவில்லை / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது, ரத்துசெய்யப்படுவதற்காக, இந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்படுகிறது.

Note – Any person who makes a statement or declaration which is false and which he either knows or believes to be false or does not believe to be true, is punishable under Section 31 of the Representation of the People Act, 1950 (43 of 1950).

குறிப்பு: எவராவது பொய்யான அல்லது பொய்யானதென்று தாம் அறிந்துள்ள அல்லது நம்புகிற அல்லது உண்மையானதென்று நம்பாத அறிக்கையை அல்லது உறுதிமொழியை கொடுத்தால் அவர் 1950ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (1950ன் 43) 31வது பிரிவின்கீழ் தண்டிக்கப்பட்டத்தக்கவராவார்.

Signature / கையொப்பம் .....

Place / இடம் .....

Date / நாள் .....

### Details of action taken (To be filled by Electoral Registration Officer of the constituency)

மேல் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் (தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் பூர்த்தி செய்யப்பட வேண்டியது)

Application received on/விண்ணப்பம் பெறப்பட்ட நாள் ..... (DD/MM/YYYYநாள்/மாதம்/ஆண்டு) The application in Form 6A of Thiru/Tmt/Selvi ..... has been :- (a) Accepted and the name has been registered in the electoral roll of .....(constituency) at S.No. .... Part No. .... திரு/திருமதி/செல்வி.....ன்படிவம் 6ஏ விண்ணப்பம் பெறப்பட்டு (அ) ஏற்கப்பட்டு.....(தொகுதி) வாக்காளர் பட்டியலில் பாகம் எண்.....ல் வரிசை எண் ..... சேர்க்கப்பட்டுள்ளது.

(b) Rejected for the reason/.....காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது:-

Date/நாள்: .....

Name/Signature of ERO/AERO

வா.ப.அ/ உ.வா.ப.அ. பெயர்/ கையொப்பம்

### Acknowledgement/Receipt ஒப்புக்கை / ரசீது

Acknowledgement Number / ஒப்புக்கைச்சீட்டு எண் \_\_\_\_\_ Date/நாள் \_\_\_\_\_

Received the application for inclusion in name of self from Thiru / Tmt / Selvi/திரு/திருமதி/செல்வி \_\_\_\_\_ யிடமிருந்து படிவம் பெறப்பட்டது.

[Applicant can refer the Acknowledgement No. to check the status of application] / [விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையினை தெரிந்துகொள்ள ஒப்புக்கை எண்ணை பயன்படுத்தலாம்].

Name/Signature of ERO/AERO/BLO

வா.ப.அ/ உ.வா.ப.அ/வா.சா.நி.அ பெயர்/ கையொப்பம்

